

கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணையஇதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2050 • நவம்பர் 23, 2019

Weekly E-paper • NOVEMBER 23, 2019

தென்வெண்ணை நதி நீரும் வொறுப்பற்ற தமிழக அரசும்

சந்திரசேகர்

புதிய
தேசியக்
கல்விக்
கொள்கை
வரைவு
2019



இராம. வைரமுத்து



பார்ப்பனியத்தின்
சதிவேலை

தலையங்கம்



திப்பு சுல்தான்
அரசியல்
மதம்
சார்ந்ததா?

லைலா ஹபீப்

கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணைய இதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2050 • நவம்பர் 23, 2019

Weekly E-paper • NOVEMBER 23, 2019

தென்பெண்ணை நதி நீரும் பொறுப்பற்ற தமிழக அரசும்

சந்திரசேகர்

தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீராதாரமாகத் திகழ்ந்த தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு புதிதாகத் தடுப்பணை கட்டுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகத்தின் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தின் சார்பில் கர்நாடகாவின் இந்த நடவடிக்கை, 1892 நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் அதைத் தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசின் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், 1892 ஒப்பந்தத்தின் 4 வது விதியின் கீழ் நதிநீர்ச் சிக்கலைத் தீர்க்க நடுவரை நியமிக்க வழிமுறை உள்ளது. ஆனால் தமிழக அரசில் இருந்து அதற்கான எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும், 1956 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ச் சிக்கல் சட்டத்தின் படி மாநில அரசு மத்திய அரசுக்கு நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கலை எடுத்துக் கூறி அதைத் தீர்க்க நதிநீர்த் தீர்ப்பாயம் அமைக்கவும் கோரிக்கை வைக்கலாம். ஆனால் தமிழக அரசின் சார்பில் அப்படி எந்த ஒரு கோரிக்கையும் எழுப்பப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.



வழக்கை முழுதும் விசாரித்த சென்னை நீதிமன்றம் தென்பெண்ணையாற்றில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு எதிரான விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டது என்று தெரிவித்துத் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் தமிழக அரசின் அக்கறையற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாகக் காண்பிக்கின்றன. அவை:-

- இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாகத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலையும் கோரவில்லை.
- தமிழகம் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரிடம் தமிழக அரசு நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல் குறித்த தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு விடுத்த கோரிக்கையைக் காண்பிக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி எதுவும் நேரடியாகக் கேட்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டார்.
- தெரிந்தே நதிநீர்ப் பங்கீட்டுத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான நேரடிக் கோரிக்கையை மாநில அரசு முன்வைக்கவில்லை.
- இந்த நிலையில், மாநில அரசு மத்திய அரசிடம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரிக்கை

வைக்கலாம். தீர்ப்பு வெளியான நான்கு வாரங்களுக்குள் கோரிக்கை வைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிட்டு அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தென்பெண்ணை நதியில் தமிழ்நாட்டுக்கு இருந்த நியாயமான உரிமையை விட்டுக் கொடுக்கும் விதமாக, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையையும், வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கக் கூடிய நதிநீர் தொடர்பான சிக்கலில் தமிழக அரசு இத்தனை அலட்சியமாக நடந்து கொண்டிருப்பது பெரும் கண்டனத்துக்கு உரியதும், வெட்கக் கேடான காரியமுமாகும்.

மக்கள் நலன் மீது இவர்களுக்கு உள்ள அக்கறையின்மையை இந்தத் தீர்ப்பு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையின்போது 8.7.1971 அன்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியில், காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

27 முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எதனையும் எட்ட இயலவில்லை என்பதால் தலைவர் கலைஞர் அவர்களின் வலியுறுத்தலின் பேரில் 2.6.1990 அன்றைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்கள் தமிழ்நாட்டின் நிலை உணர்ந்து காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்கால உத்தரவு வழங்க அதிகாரம் இருக்கிறது என்று 10.1.1991 அன்று உச்சநீதிமன்றம் வரை சென்று ஆணை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிக்கலில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது ஏன்? ஒருவேளை கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது மோடி அரசுக்கு ஏதேனும் சங்கடம் ஏற்படுத்திவிடும். முக்கியமாக கர்நாடகத் தேர்தலில் எவ்விதச் சங்கடமும் ஏற்படக்கூடாது எனும் நோக்கத்தில் மக்களை அலட்சியப்படுத்தித் தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் பாஜகவிற்கு நன்மை செய்ய முனைப்புக் காட்டி உள்ளதா தமிழக அரசு?

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை விவாதிக்காமல் அரசின் அதிகார பலம், பணபலம் மற்றும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவான ஊடகங்களின் மூலமாகச் சிக்கல்களைத் திசை திருப்பும் வேலையை விட்டுவிட்டுத் தமிழக அரசு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ●

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019

இராம. வைரமுத்து

இந்தியா முழுவதும் 14 லட்சம் பள்ளிகளும், 40 ஆயிரம் கல்லூரிகளும், 800 பல்கலைக் கழகங்களும் உள்ளன. இவற்றில் சுமார் 30 கோடிப் பேர் பயின்று வருகின்றனர். இந்தியக் கல்வித் துறையின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பு ரூ. 7 லட்சம் கோடி என்று அண்மைக்காலப் புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தியாவின் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் "புதிய தேசியக் கல்விக் கொள்கையை" உருவாக்கிட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது வரைவு அறிக்கையை 15.12.2018 அன்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களிடம் அளித்தது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வரைவு அறிக்கை வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பின் வரைவு அறிக்கை 31.05.2019 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களால் வெளியிடப்பட்டது.

தேசத்தின் எதிர்காலக் கல்வி முறையைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக விளங்கப் போகும் இந்த வரைவு அறிக்கை அச்சு, மின்னணு, ப்ரெய்லி மற்றும் ஒலி (Audio book) வடிவங்களில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் (இயலாவிடில் குறைந்த பட்சம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலாவது) வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் மின்னணு வடிவில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது.

கல்வியாளர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு இந்த அறிக்கையின் சுருக்கம் மட்டும் இந்திய மொழிகள் பலவற்றில் அரசால் வெளியிடப்பட்டது. முதலில் இந்த அறிக்கை மீது கருத்துகளைப் பதிவு செய்யக் குறைந்த கால அவகாசம் மட்டுமே வழங்கிய அரசு, பல்வேறு விமர்சனங்களுக்குப் பிறகு 15.08.2019 வரை அவகாசத்தை நீட்டித்தது. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வி:

உலகின் சிறந்த பள்ளிக் கல்வித் திட்டமாக "பின்லாந்து கல்வி முறை" போற்றப்படுகிறது. அங்கு மழலையர் கல்வி 6 வயதிலும், முறையான கல்வி 7 வயதிலும்தான் தொடங்குகிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை, 3 வயதிலேயே முறையான கல்வியைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. தற்போது வசதி படைத்த மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் மட்டுமே மழலையர் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். வசதி குறைந்த கிராமப்புற குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்குச் செல்கின்றனர். அங்கு கல்வியை விட ஊட்டச் சத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கல்வி (மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இனிக் கல்வி அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிக்கை பரிந்துரை செய்துள்ளது) அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுப் பள்ளிகளோடு இணைக்கப்படும். இதனால் ஊட்டச்சத்துக்கான முக்கியத்துவம் குறையும். அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால், அவர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டால்



கல்வித் தரம் குறையும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.

10 முதல் 20 அரசுப் பள்ளிகள் இணைக்கப்பட்டு "பள்ளி வளாகங்கள்" உருவாக்கப்படுகின்றன. நீண்ட தூரம் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டால் இடைநிற்றல் அதிகமாகும்.

3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை ஒழிக்கப்பட்டு மேல்நிலைக் கல்வியில் செமஸ்டர் முறை (4 ஆண்டுகளில் 8 செமஸ்டர்) அமல்படுத்தப்படும்.

15 ஆண்டு காலப் பள்ளிக் கல்வியில் பயிற்றுமொழி குறித்த தெளிவு இல்லை. சமஸ்கிருதம் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுகிறது. உயர்கல்வி பெறக் கல்லூரிகளில் சேரும்போது NEET, NEXT எனத் தனித்தனி நுழைவுத் தேர்வுகளைத் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும். அதன் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்

உயர்கல்வி :

800 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 15,000 சிறந்த நிறுவனங்களாக வலுப்படுத்தப்படும். அவை மூன்று வகைகளாகத் தரம் பிரிக்கப்படும். அனைத்து நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களாகவோ, பட்டம் அளிக்கின்ற தன்னாட்சிக் கல்லூரிகளாகவோ இருக்கும். கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக இணைப்புப் பெறும் முறை ஒழிக்கப்படும். 2020க்குப் பிறகு புதிய கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்புப் பெற முடியாது. தன்னாட்சிக் கல்லூரிகள் தொடங்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தன்னாட்சித் தகுதிக்குத் தங்களை உயர்த்திக் கொள்ளாத கல்லூரிகள் 2032க்குள் மூடப்படும்

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவை ஆய்வு செய்த வகையில், கல்வித் துறையின் பங்காளர்களாக விளங்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனியாவது அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை ஏற்று இந்த அறிக்கை திருத்தப்படுவதே இந்தியா போன்ற பன்முக தேசத்தின் கல்வித் துறைக்குப் பயன் விளைவிப்பதாக இருக்கும். அத்துடன் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட "கல்வி", மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குத் தக்க தீர்வாக அமையும்.

ஆசிரியர்
சுப.வீரபாண்டியன்

இணையதளம்
www.keetru.com
www.karunchattaiabooks.com

பொறுப்பாசிரியர்
எழில். இளங்கோவன்

மின் அஞ்சல்
karunchattai@gmail.com

ஆசிரியர் குழு
உதயகுமார்
வெற்றிச்செல்வன்
ஸ்ரீவித்யா

டுவிட்டர்
suba_vee
தொடர்புக்கு
120 என்.டி. ராமராவ் தெரு
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்
சென்னை - 600 024

வளையீடு:

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

தொலைபேசி: 044-2472 6408

தளபதியுடன் பேரவைத் தோழர்கள்



22-11-2019 அன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கழகத் தலைவர் தளபதியை திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளருடன், பேரவைப் பொறுப்பாளர்கள் சந்தித்துத் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டக் கூட்டம்



திண்டுக்கல் மாவட்டப் பேரவை மாதக்கூட்டம் 17-11-2019 அன்று புத்தகப்பூங்காவில் நடைபெற்றது. அதில் 20-11-2019 அன்று திப்பு சுல்தான் பிறந்தநாளைத் திண்டுக்கல்லில் உள்ள அவரது மணிமண்டபத்திற்குச் சென்று இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது எனவும், நவம்பர் 26 அன்று சாதி ஒழிப்பு நாளில் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து உறுதிமொழி ஏற்பது எனவும், டிசம்பர் 14 அன்று "கீழடி" ஆய்வுக் கருத்தரங்கம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் சங்கமம்



17-11-2019 அன்று கோயம்புத்தூரில் சங்கமம் அமைப்பின் பதினைந்தாவது ஆண்டு விழாவில் "நீடு துயில் நீக்க" என்னும் தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.

தமிழராய் வேர் பிடி! உலகெலாம் கிளை விரி!

கருஞ்சட்டைத் தமிழர்

பார்ப்பனியத்தின் சதிவேலை



கோயில்களில் பாலுறவு தொடர்பான சிற்பங்கள் இருப்பது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் பேசியிருந்தார்.

உடனே காயத்ரி ரகுராம் என்ற நடிகை நாவடக்கம் மீறித் தோழர் திருமாவைப் பேசியது இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

கோயில் என்பது கருவூலமாகவும், நீதி பரிபாலன இடமாகவும் இருந்தது. அன்று மக்களின் வாழ்வியலை ஒட்டி அக்கோயில்களில் பாலுறவுச் சிற்பங்கள் இடம் பெற்றன. ஆனால், கோயில்களில் இத்தகைய சிற்பங்கள் இல்லை என்று சொல்லமுடியாது.

இந்தப் பொருளில் தோழர் திருமா பேசிய ஒரு வரியை வைத்துக் கொண்டு இந்துக் கோயில்களுக்கு எதிராக அவர் பேசினார் என்று ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பின்புலத்தில் இருந்துகொண்டு காயத்ரி ரகுராம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆபாசச் சிலைகள் இல்லை என்று இதுவரை அவர் சொல்லவில்லை.

தோழர் திருமாவளவன் தனிமனிதன் இல்லை. அவரின் பின்னால் இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

இந்நிலையில், பார்ப்பனிய ஆணவத்தோடு தோழர் திருமாவுக்கு மடிசார் சேலை அணுப்புங்கள், பார்த்த இடத்தில் அடியுங்கள், கடற்கரையில் இருக்கிறேன் வா பார்க்கலாம் என்றெல்லாம் அந்தப் பெண் அத்துமீறிப் பேசியது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

திருமாவை வம்புக்கு இழுத்த அந்தப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பின்புல நடிகை, எச்.ராஜா, எஸ்.வீ.சேகர் போன்றவர்களைத் துணைக்கு அழைக்கவில்லை.

மாறாக, பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாசைத் தோழர் திருமாவுக்கு எதிராகத் துணைக்கு அழைத்திருக்கிறார்.

இங்கேதான் பார்ப்பனியம் அதன் வேலையைக் காட்டுகிறது. ராமதாஸ், திருமாவளவன் இவர்களை வைத்து இரு சமூகங்களுக்கிடையே கலவரத்தை உருவாக்கும் வேலையை இந்த நடிகை மூலம் உருவாக்க முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது. நல்ல வேளை, மருத்துவர் அந்தக் களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் மீது இழிவு சுமத்தும் சொற்களைப் பயன்படுத்தியுள்ள காயத்ரி ரகுராமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

திப்பு சுல்தான் அரசியல் மதம் சார்ந்ததா?

லைலா ஹபீப்

திப்பு சுல்தான் ஒரு மதவெறியர் என்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அக்கட்சியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளைச் சேர்ந்தோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

1761-இல் ஆட்சிக்கு வந்த ஹைதர் அலி, 1767-இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைக் கைப்பற்ற முனைகிறார். அதற்குக் காரணம் மலபார் கடற்கரைப் பகுதியைத் தன்னுடைய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காகவே தவிர, திருவிதாங்கூர் ஒரு இந்து ராஜ்யம் என்பதற்காக இல்லை. ஆனால், அதில் தோல்வி அடைகிறார். இதற்கிடையே 1776-ல் கொச்சின், ஹைதர் அலியிடம் சரணடைகிறது. அன்றிலிருந்து ஹைதர் அலிக்கு எதிராக நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கலகம் செய்யத் தொடங்குகின்றனர். திப்பு சுல்தானின் காலத்தில் இது மேலும் வலுவடைகிறது. திப்பு மலபார் பகுதியிலுள்ள சிறு சிறு ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து அங்கே ஒருங்கிணைந்த ஆட்சிமுறையை நிறுவுகிறார்.



கிளர்ச்சி உக்கிரமாக மூண்டது. திப்புவின் சேனை குடகில் இருந்ததால் மலையாளக் கரை கிளர்ந்து எழுந்தது. மைசூர்ப் படைகள் மலையாளக் கரை சென்றதும் குடகர்கள் மைசூர்ப் படைகளிடமிருந்து தங்கள் நாட்டை விடுவித்தார்கள். இவ்வாறு தோல்லை தந்து கொண்டே இருந்தார்கள். இதனிடையே திருவிதாங்கூர் ராஜாவும் திப்புவைத் தன் முதன்மைப் பகைவனாக எண்ணிக் கொண்டார். அதற்குக் காரணம் மலபார் கடற்கரைச் சிக்கலையொட்டி ஹைதருடன் அவருக்கிருந்த மோதல்தான். இரண்டாவது மைசூர்ப் போரின் போது ஆங்கிலேயருக்குத் திருவிதாங்கூர் ராஜா உதவி செய்தார். மேலும் ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஆங்கிலப் படைகளைத் தன்னுடைய சமஸ்தானத்தில் வைத்துக் கொண்டார். இதுவே, நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் மீது திப்பு தாக்குதல் நடத்தப் போதுமான காரணமாக அமைந்தது.

இந்த நேரத்தில் நாயர் குல மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை நாம் அறிந்து கொள்வது நல்லது.

நாயர் குடும்பங்களில் மூத்த மகன் மட்டுமே திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ அனுமதிக்கப்படுவார். மற்ற ஆண் பிள்ளைகள் அரசனின் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பெண் பிள்ளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களுடன் வாழ்வர். பிள்ளைகள் யாருடையவர் என்று தெரியாத நிலையில் தாய் மட்டுமே அந்தப் பிள்ளைகளுக்குப் பொறுப்பாவாள். ஆண்கள் மனைவி, பிள்ளைகள் என்ற ஈடுபாடு இல்லாமல் நாடு காக்கும் கடமையில் ஈடுபட வசதியாக இவ்வமைப்பு ஏற்பட்டது என்று கூறுவர். இந்தப் பெண்கள் வசிக்கும் இல்லம் 'தரவாடு' வீடு எனப்படும். தகப்பன் சொத்துக்கள் பிள்ளைகளுக்குச் சேராது. அவன் சகோதரியின் பிள்ளைகளுக்கே அது போய்ச் சேரும். 'தரவாடு' பெண்களின் பிள்ளைகள் தாயின் உடன்பிறந்த சகோதரனின் சொத்துகளை அனுபவிப்பர். இதையே 'மடுமக்க தாயம்' எனும் தாய்வழிச் சொத்து என்று அழைப்பர். இந்த அமைப்பு முறையைத் திப்பு சுல்தான் வன்மையாகக் கண்டித்தார். 1788-ல் கள்ளிக் கோட்டைக்கு வருகை புரிந்த திப்பு சுல்தான், "நீங்கள் ஒரு பெண்ணுடன் பத்து ஆண்கள் குடும்பம் நடத்துகிறீர்கள். உங்கள் தாய் மற்றும் சகோதரிகளையும் இவ்வாறு வாழ நிர்வந்திக்கிறீர்கள். இது இழிநிலையாகும். இன்றிலிருந்து இப்பாவச் செயலை விடுத்து, நீங்கள் மற்றவர்களைப் போல் முறையான வாழ்க்கை வாழமாறு எச்சரிக்கிறேன்" என்று அறிவிக்கிறார்.

இது நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தொன்றுதொட்டுக் கடைபிடித்து வரும் வாழ்க்கை முறையை மற்றொரு மதத்தைச் சேர்ந்த ஆட்சியாளர் ஒழிக்க நினைப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், நாயர்களும், நம்பூதிரி பிராமணர்களும் தொடர் கலகத்தில் ஈடுபட்டனர். மலையாளக் கரையோரத்தில் மட்டுமல்லாமல் குடகுப் பகுதியிலும் புதிதாகக் கிளர்ச்சிகள் மூண்டன. 1786-ம் ஆண்டு தொடங்கி 1788-ம் ஆண்டு வரையிலும் இவை தொடர்ந்தன. திப்பு சுல்தானின் படையை நாயர்கள் தாக்கினர். 1789-ம் ஆண்டு குடகில்

மேலும், திப்புவைப் பொறுத்தவரை, கொச்சின் அவரது மானியப் பகுதியாகும். அதனைத் திருவிதாங்கூர் மன்னர் இணைத்துக் கொண்டதும் திப்பு திருவிதாங்கூரைத் தாக்க ஒரு காரணமாகும். இவ்வாறு, மலையாளப் பகுதி திப்புவுக்குத் தீராத தலைவலியாக இருந்தது. திப்புவை மதவெறியர் என்று சொல்பவர்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அன்றைய சூழ்நிலையில், முடியாட்சி நடைபெறும் ஒரு அரசாங்கத்தில் எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுவர். இதில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது. இன்றும் ஜனநாயக நாடுகளில் கூட இதுவே நிலையாகும். அரசுக்கு எதிராகச் சதி செய்வோர் தண்டிக்கப் பெறுவர்.

திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதியில் பாராமஹால் (கிருஷ்ணகிரி) மற்றும் திண்டுக்கல் பகுதிகள் இருந்துள்ளன. அங்கெல்லாம் மதமாற்றம் செய்தார் என்ற குற்றஞ்சாட்டு திப்பு சுல்தானின் மீது எழவில்லை. மேலும் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோருடன் நட்பு பாராட்டியிருக்கிறார். இந்து ஆட்சியாளர்கள் என்று பகைமை உணர்வைக் காட்டவில்லை.

இதுபோலவே, கர்நாடக நவாப் கடைசிவரை திப்பு சுல்தானின் எதிரியாகவே இருந்துள்ளார். இதன் மூலம் திப்பு சுல்தான் மதத்தின் அடிப்படையில், எவருடனும் நட்போ பகைமையோ கொண்டதில்லை என்பது புலனாகிறது.

மலையாளப் பகுதியில் மதமாற்றம் நடைபெற்றிருந்தால் அதன் காரணம் அவர்களின் முறையற்ற வாழ்க்கை முறையே. திப்பு சுல்தான் அதை மாற்ற முயற்சி செய்திருக்கக் கூடும். எனவே, இனிமேலும் திப்புவின் மீது மதவெறிச் சாயம் பூசுவோர் இந்த நோக்கில் இதை அணுக வேண்டும்.

முப்பதாண்டு காலம் திப்புவின் மைசூர்ப் படைகள் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டம் வீரம் செறிந்ததாகும். இந்திய வரலாற்றில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தில் மைசூரே மையமாக விளங்கியது. திப்புவின் தோல்வி இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் கட்ட விடுதலைப் போரின் முடிவாகும். ஆனால், இன்றோ சிறுபான்மை இனத்தவர் என்பதற்காக ஒரு மாவீரன் சிறுமைப்படுத்தப் படுத்தப்படுகிறார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ●